திருவண்ணாமலைக்கு அருகே வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திலேயே ஒரு பால் பவுடர் தயாரிக்கும் பிரிவும் ஏற்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு கே. ஏ. கிருஷ்ணசாமி: இல்லை.

திரு. கே. ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவண்ணாமலைக்கு அருகே வேங்கிக்கால் கிராமத்தில் பால் பவுடர் தயாரிக்கும திட்டம் இல்லை என்று அமைச்சர் அவர்கள் கூறினார்கள். வடஆற்காடு மாவட்டத்தில் அதிகப்படியான பால் உற்பத்தியாவதால், வடஆற்காடு மாவட்டத்தில் சத்துவாச்சேரி என்னும் இடத்தில் இத்தகைய பால் பவுடர் தயாரிக்கும் பிரிவை ஏற்படுத்த அரசு ஆலோசனை செய்ய முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. ஏ கிருஷ்ணசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரியிலும் அதற்கு அருகிலே இருக்கிறசேலத்திலும் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், இந்த முயற்சியில் இந்த அரசு ஆராயவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

### திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் பட்டு வளர்ப்புத் திட்டம்

* வினா எண் 125 திரு இரா. தாமரைக்கனி: மாண்புமிகு ஊரகத் தொழில் அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பரா—

திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் உத்தேசம் உள்ளதா?

மாண்புமிகு திரு கே. ஏ. கிருஷ்ணசாமி: ஆம். தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளது திருவில்லிப்புத்தூரில் ' பட்டு வளர்ப்பு மாதிரி பண்ணை மற்றும் ''பயிற்சி நிலையம் ஒன்றை நான்கு லட்சத்து தொண்ணூறு ஆயிரம் செலவில் இந்த ஆண்டு முடிவிற்குள் நிறுவ முயற்சிகள் எடுக்கப்படுள்ளட்டது. இந்நிலையத்தில் விவசாயிகளுக்கு பட்டு வளர்த்தல் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

திரு. இரா. தாமரைக்கனி: வீட்டில் வைத்து வளர்க்கப்படும் புழுக்களுக்குத் தனியாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை. வீட்டில் உள்ள மின்விளக்கே போதுமானது. இதில் மின் கட்டணம் வசூலிப்பது .....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது பட்டு வளர்ப்புத் திட்டம் பற்றிய கேள்வி.

1981 ஜனவரி 31]

திரு. இரா. தாமரைக்கனி: இந்த பட்டுவளர்ப்புத் தொழில் என்பது ஒரு குடிசைத்தொழில். சாதாரணமாக வீடுகளில் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு 35 பைசா வசூலிக்கிறார்கள. ஆனால் இதற்கு வியாபார நோக்கோடு யூனிட்டுக்கு 75 பைசா வசூல் செய்கிறார்கள். ஆகவே குடிசைத் தொழில்களுக்கு மின்சாரத்திற்கு எவ்வளவு வசூல் செய்கிறோமோ அதேமாதிரி வசூல் செய்ய அரசு தனி ஆணை பிறப்பிக்குமா?

மாண்புமிகு திரு கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு இந்தக் கேள்வியைப் போடுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம்: இந்த பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டத்தின்கீழ் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலியை உத்தரவாதப்படுத்த அரசு முன்வருமா? இதுவரை அப்படி உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறதா?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: இதுபற்றிய விவரம் என்னிடம் இல்லை. மாண்புமிகு உறுப்பினர் அவர்களைத் தனிக் கேள்வி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. எஸ். சிவராமன்: பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டத்தின் கீழ் பட்டுப்பூச்சி வளர்க்கப்பட்டு பட்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பட்டை கொள்முதல் செய்வதற்கு பெங்களூர் செல்லவேண்டிய நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் பட்டு கொள்முதல் செய்யும் நிலையங்கள் ஏதாவது இருக்கிறதா? இல்லையென்றால் அப்படி ஒரு நிலையத்தை அமைக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: தனிக்கேள்வி போட்டால் அதற்கான தகவல் கொடுக்கப்படும்.

திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள்: இந்த பட்டுப்பூச்சி வளர்ப்புத் திட்டத்தில் அரசு மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். சில இடங்களில் இந்த முசுக்கொட்டைச்செடி நட்டு ஐந்துமாதங்களாகியும்கூட, ஷெட் போடுவதற்கும் இதர சாமான்கள் வாங்கி வருவதற்கும் இலாகாவினர் கவனம் செலுத்தாமல் இருப்பது தெரியுமா? விரைவில் பட்டு விவசாயம் செய்ய முன் வந்துள்ள விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க அமைச்சரவர்கள் நடவடிக்கைஎடுப்பார்களா?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தனியாக விவரங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு ஏ. சாகுல்ஹமீது: தென்காசியை அடுத்துள்ள குற்றாலத்தில் பட்டுப்பூச்சி உற்பத்தி நிலையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த நிலையத்தில் ஏறக்குறைய பத்தாண்டுகளாக பணியாற்றுகிற பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படாமல் அன்றாடக் கூலிகள் கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்களா?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு ஆவன செய்யப்படும்.

திரு. தி. கா. நல்லப்பன்: இந்தப் பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டத்தின்கீழ் புதிதாக பட்டுப்பூச்சி வளர்ப்பவர்களுக்கு அரசு ஏதாவது மானியம் கொடுக்குமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: பட்டு வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிற விவசாயிகளுக்கு தமிழக அரசு எட்டு சலுகைகள் அளித்து அத்திட்டத்தை இன்று தீவிரப்படுத்தியிருக்கிறது. அந்த எட்டு சலுகைகள்:—

(1) புதிதாக எம். 5 முசுக்கொட்டைச்செடி ஒரு ஏக்கருக்கு பயிரிடும்பொழுது விவசாயிக்கு ரூ. 250 மானியமாக அளிக்கப்படுகிறது.

(2) பட்டுப்புழு வளர்க்க வேண்டிய சாதனங்கள் வாங்கும் பொழுது மானியமாக ரூ. 375 அனுமதிக்கப்படுகிறது.

(3) பட்டுப்புழு வளர்ப்பதற்கு, கட்டடம் கட்டுவதற்கு மானியம் ரூ. 375 அனுமதிக்கப்படுகிறது.

(4) மேலும் விவசாயிகளுக்கு மல்பரி பயிரிடுதல், பட்டுப்புழு வளர்த்தல் இவைகளில் 3 மாத காலம், மாதத்திற்கு ரூ. 150 உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் ரூ. 300 மதிப்புள்ள பட்டு வளர்ப்பு சாதனங்கள் 50% மானியத்தில் கொடுக்கப்படுகிறது.

(5) பட்டுநூல் நூற்க பேசின்கள், நிறுவுபவர்களுக்கு ஒரு பேசினும் அதற்கு வேண்டிய கட்டடம் கட்டுவதற்கும் ரூ. 1100 மானியமாக கொடுக்கப்படுகிறது.

(6) மல்பெரி பயிரிட பட்டுப்புழு சிறந்த முறையில் வளர்க்க போதுமான தொழில்நுட்ப ஆலோசனைகள் பட்டு வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர்களால் அளிக்கப்படுகிறது.

(7) தரமான பட்டுப்புழு முட்டைகள் தயாரித்து குறித்த காலத்தில் அளிக்கப்படுகிறது.

(8) பட்டுப்புழுக்களை விற்பதற்கும், பட்டுநூல் விற்பனை செய்வதற்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படுகிறது.

[முற்பகல் 9.20]

திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டுப்பூச்சியை எப்படி வளர்ப்பது என்று கிராமப்புற விவசாயிகளுக்கு எவ்வளவு பயிற்சி நிலையங்கள் வைத்தாலும் தெரிவதில்லை. எனவே, தமிழக செய்தித் துறையின் மூலமாகப் படமெடுத்து, கிராம மக்கள் புரிந்துகொள்ள அரசு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்?

1981 ஜனவரி 31]

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட முயற்சியிலே பட்டு வளர்ச்சித் துறை ஈடுபட்டிருக்கின்றது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

திரு. ப. வெங்கடசுப்பிரமணியம்: பேரவைத் தலைவர் அவர்களே, காஞ்சி மாநகர் பட்டுத் தொழிலுக்கு மிகவும் பேர் வாய்ந்ததாகும். இந்தப் பட்டுப்பூச்சி வளர்ப்புத் திட்டத்தை அரசே பெருமளவில் செய்து, அந்தத் தொழிலை அங்கே அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த காஞ்சி மாநகரத்திலே உற்பத்தி செய்யப்படுகின்ற பட்டு நூல்களை விற்பனை செய்வதற்கு அங்கே மார்கெட்டிங் பெடரேஷன் நிறுவப்பட்டிருக்கின்றது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்;

வெளிநாடுகளில் சுற்றுலா பற்றிய விளம்பரம்.

* வினா எண் 126 திரு. குமரி அனந்தன் மாண்புமிகு செய்தி அறநிலைய அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா

(அ) வெளிநாடுகளில் தமிழகத்தின் சுற்றுலா இடச் சிறப்புகள் பற்றிய விளம்பரங்கள் செய்யப்படுகிறதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன்: (அ) ஆம்.

(ஆ) இலண்டன் ''டைம்ஸ்''-ல் பிப்ரவரி 1978-லும் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ''பசிபிக் பயணச் செய்தி'' (Pacific Travel News) யின் 1978 சிறப்பு வெளியீட்டிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டும் கையேடுகள் வெளிநாடுகளில் பரவலாக வினியோகிக்கப் பட்டுள்ளன.

திரு. சு பாலன்: மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, சென்னையில் நடைபெறுகின்ற சுற்றுலாக் கண்காட்சியிலே பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்பைப் பற்றி ஒலி, ஒளிக் காட்சி ஏற்பாடு செய்ய அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மூலக்கேள்வியை ஒட்டி கேட்கப்படாத துணை வினாவுக்கு அனுமதியில்லை